



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 46]

CHENNAI, WEDNESDAY, NOVEMBER 13, 2019  
Aippasi 27, Vikari, Thiruvalluvar Aandu-2050

## Part VI—Section 2

Notifications of interest to a section of the public  
issued by Heads of Departments, etc.

### NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

#### CONTENTS

| GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS |         | <i>Pages.</i> |
|--|---------|---------------|
| Loss of Certificates                           | .. .. . | 146-171       |

## NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

## GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

## LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:—

| சி.என்.சி எண்.      | மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம். | பதிவு / சான்றிதழ் எண். | மாதம் மற்றும் வருடம்.            | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.            |
|---------------------|---|------------------------|----------------------------------|---------------------------|------------------------------------|
| (1)                 | (2)   | (3)                    | (4)                              | (5)                       | (6)                                |
| No. VI(2)/113/2019. |   |                        |                                  |                           |                                    |
| <b>Ariyalur:</b>    |   |                        |                                  |                           |                                    |
| 1                   | N. Rajeswari  | 405708                 | March 2008                       | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019, 25-10-2019. |
| 2                   | K. Udayakumar   | 364027 }<br>320928 }   | March 2004 }<br>September 2004 } | Do.                       | Do.                                |
| 3                   | Aravindhkumar, S.   | 461853                 | March 2010                       | Do.                       | Do.                                |
| 4                   | A. Sivasubramaniyan   | 667494                 | March 1999                       | Do.                       | Do.                                |
| 5                   | G. Sasikumar  | 365899                 | March 2005                       | Do.                       | Do.                                |
| 6                   | M. Velumani   | 479411                 | March 2011                       | Do.                       | Do.                                |
| 7                   | Velmurugan, C.  | 587513                 | March 2014                       | Do.                       | Do.                                |
| 8                   | V. Srinivasan   | 481815                 | March 2017                       | Do.                       | Do.                                |
| 9                   | S. Vigneshwaran   | 649116 }<br>916847 }   | March 2003 }<br>September 2009 } | Do.                       | Do.                                |
| <b>Coimbatore:</b>  |   |                        |                                  |                           |                                    |
| 10                  | M. Usha Nandhini  | 281103                 | March 2008                       | Do.                       | Do.                                |
| 11                  | Afrin, S.   | 1271677                | March 2018                       | Do.                       | Do.                                |
| 12                  | Fathimabanu, N.   | 306813                 | March 2007                       | Do.                       | Do.                                |
| 13                  | Kaviya, R.  | 284804                 | March 2015                       | Do.                       | Do.                                |
| 14                  | N. Durgadevi  | 285751                 | March 2010                       | Do.                       | Do.                                |
| 15                  | Murugan K.A.  | 661262                 | March 1989                       | Do.                       | Do.                                |
| 16                  | Johncy Caroline, J.   | 266287                 | March 2005                       | Do.                       | Do.                                |
| 17                  | Naveen Kumar, K.R.  | 1429982                | March 2013                       | Do.                       | Do.                                |
| 18                  | R. Senthil Kumar  | 597477                 | March 1998                       | Do.                       | Do.                                |
| 19                  | Hari Harasuthan, N.   | 282738                 | March 2016                       | Do.                       | Do.                                |
| 20                  | Wincy Revival<br>Evangeline, J.                             | 254533                 | March 2014                       | Do.                       | Do.                                |

| சி.என்.சி<br>எண்.       | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|-------------------------|---|------------------------------|--------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                     | (2)   | (3)                          | (4)                      | (5)                       | (6)                                   |
| <b>Coimbatore—Cont.</b> |   |                              |                          |                           |                                       |
| 21                      | Atchaya E.  | 272579                       | March 2016               | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 22                      | N. Sathish Kumar  | 1283724                      | March 2018               | Do.                       | Do.                                   |
| 23                      | S. Sushmitha  | 267951                       | March 2016               | Do.                       | Do.                                   |
| 24                      | Jayashree, K.   | 319531                       | March 2011               | Do.                       | Do.                                   |
| 25                      | S. Saravana Kumar   | 277023                       | March 2009               | Do.                       | Do.                                   |
| 26                      | Roopa Mohandas  | 604428                       | March 1998               | Do.                       | Do.                                   |
| 27                      | Kirubakaran, M.   | 276852                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 28                      | Anu Sangavi, A.   | 1250229                      | March 2018               | Do.                       | Do.                                   |
| 29                      | Naveen Kumar, D.  | 276614                       | March 2014               | Do.                       | Do.                                   |
| 30                      | Pradeep Singh   | 270776                       | March 2007               | Do.                       | Do.                                   |
| 31                      | Venkatesh, A.   | 251829                       | March 2014               | Do.                       | Do.                                   |
| <b>Dharmapuri:</b>      |   |                              |                          |                           |                                       |
| 32                      | A. Lekhalavanya   | 402646                       | March 2016               | Do.                       | Do.                                   |
| 33                      | N. Sivakumar  | 345603                       | March 2005               | Do.                       | Do.                                   |
| 34                      | S. Akash  | 425355                       | March 2017               | Do.                       | Do.                                   |
| 35                      | R. Balaji   | 340358                       | March 2004               | Do.                       | Do.                                   |
| 36                      | M. Lokesh   | 407829                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 37                      | E. M. Kumudha   | 478857                       | March 2012               | Do.                       | Do.                                   |
| 38                      | L. Manikandan   | 338252                       | March 2004               | Do.                       | Do.                                   |
| 39                      | Sabarinathan, J.  | 1409859                      | March 2018               | Do.                       | Do.                                   |
| 40                      | M. Vinothkumar  | 348087                       | March 2006               | Do.                       | Do.                                   |
| 41                      | V. Ambika   | 345979                       | March 2004               | Do.                       | Do.                                   |
| <b>Erode:</b>           |   |                              |                          |                           |                                       |
| 42                      | Savitha, S.   | 353270                       | March 2011               | Do.                       | Do.                                   |
| 43                      | G. Nithya   | 339739                       | March 2011               | Do.                       | Do.                                   |
| 44                      | K. Senthil Kumar  | 615299                       | March 1999               | Do.                       | Do.                                   |
| 45                      | Buvaneshwari, S.  | 284813                       | March 2006               | Do.                       | Do.                                   |
| 46                      | Tamilarasi, S.  | 619366                       | March 1999               | Do.                       | Do.                                   |
| 47                      | L. Madhumitha   | 1298097                      | March 2018               | Do.                       | Do.                                   |
| 48                      | S. Punithavathi   | 611854                       | March 1998               | Do.                       | Do.                                   |
| 49                      | S. Shubashree   | 318076                       | March 2017               | Do.                       | Do.                                   |
| 50                      | Y. Nithya   | 279058                       | March 2005               | Do.                       | Do.                                   |

| சி.என்.சி<br>எண்.    | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.         | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|----------------------|---|------------------------------|----------------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                  | (2)   | (3)                          | (4)                              | (5)                       | (6)                                   |
| <b>Erode—Cont.</b>   |   |                              |                                  |                           |                                       |
| 51                   | Bharathi, K.  | 569567                       | March 2003                       | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 52                   | D. Priya  | 288550                       | March 2014                       | Do.                       | Do.                                   |
| 53                   | Jansirani, S.   | 1291356                      | March 2018                       | Do.                       | Do.                                   |
| 54                   | R. Mohan Kumar  | 283825                       | March 2005                       | Do.                       | Do.                                   |
| 55                   | Indra Priyatharshini, S.  | 322603                       | March 2012                       | Do.                       | Do.                                   |
| <b>Kancheepuram:</b> |   |                              |                                  |                           |                                       |
| 56                   | Flora, P  | 658050 }<br>174155 }         | March 2009 }<br>June 2009 }      | Do.                       | Do.                                   |
| 57                   | M. Malarmalli   | 1748849                      | March 2018                       | Do.                       | Do.                                   |
| 58                   | T. Manimaran  | 664852                       | March 2009                       | Do.                       | Do.                                   |
| 59                   | Amjathkhan, K.  | 558125                       | March 2006                       | Do.                       | Do.                                   |
| 60                   | P. V. Sudha Priya   | 535174                       | March 2004                       | Do.                       | Do.                                   |
| 61                   | Ashvitha, V.  | 758653                       | March 2017                       | Do.                       | Do.                                   |
| 62                   | S. Jaya   | 1750458                      | March 2018                       | Do.                       | Do.                                   |
| 63                   | Surya, K.   | 1712533                      | March 2018                       | Do.                       | Do.                                   |
| <b>Karur:</b>        |   |                              |                                  |                           |                                       |
| 64                   | R. Nikhil Karthik   | 453462                       | March 2015                       | Do.                       | Do.                                   |
| 65                   | S. Shanmugam  | 410447                       | September 2015                   | Do.                       | Do.                                   |
| 66                   | S. Gowthaman  | 447295                       | March 2015                       | Do.                       | Do.                                   |
| 67                   | S. Aruljothi  | 639614 }<br>929135 }         | March 1995 }<br>September 1995 } | Do.                       | Do.                                   |
| <b>Krishnagiri:</b>  |   |                              |                                  |                           |                                       |
| 68                   | S. Naveenkumar  | 394348                       | March 2016                       | Do.                       | Do.                                   |
| 69                   | Amreen Banu, S.   | 392485                       | March 2009                       | Do.                       | Do.                                   |
| <b>Nagapattinam:</b> |   |                              |                                  |                           |                                       |
| 70                   | Prasaanth, R.   | 514811                       | March 2015                       | Do.                       | Do.                                   |
| 71                   | R Mounisha  | 506252                       | March 2016                       | Do.                       | Do.                                   |
| 72                   | Dheepak Ganapathy, A.   | 493161                       | March 2013                       | Do.                       | Do.                                   |
| 73                   | Roosini, D.   | 415165                       | March 2006                       | Do.                       | Do.                                   |
| 74                   | G. Saritha  | 679077                       | March 2003                       | Do.                       | Do.                                   |
| 75                   | R. Kishore Raj  | 8011924                      | September 2018                   | Do.                       | Do.                                   |
| 76                   | N. Tamil Selvan   | 522561 }<br>943037 }         | March 2011 }<br>March 2012 }     | Do.                       | Do.                                   |
| 77                   | R. Deenadayalan   | 751615                       | March 2002                       | Do.                       | Do.                                   |

| சி.என்.சி<br>எண்.         | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|---------------------------|---|------------------------------|--------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                       | (2)   | (3)                          | (4)                      | (5)                       | (6)                                   |
| <b>Nagapattinam—Cont.</b> |   |                              |                          |                           |                                       |
| 78                        | R. Sibi   | 145648                       | June 2005                | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 79                        | D. Ajitha   | 731918                       | March 1991               | Do.                       | Do.                                   |
| 80                        | Arul Mozhi Varman, V.G.P.   | 441598                       | March 2008               | Do.                       | Do.                                   |
| 81                        | Sibi, R.  | 396640                       | March 2005               | Do.                       | Do.                                   |
| 82                        | M. Arulmani   | 501299                       | March 2010               | Do.                       | Do.                                   |
| 83                        | Ragapriya, K.   | 501329                       | March 2010               | Do.                       | Do.                                   |
| 84                        | R. Gowtham  | 495240                       | March 2014               | Do.                       | Do.                                   |
| 85                        | Karthikeyan, K.   | 505950                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 86                        | Saravanan, R.   | 758797                       | March 2002               | Do.                       | Do.                                   |
| 87                        | Moovendan, V.   | 533769                       | March 2011               | Do.                       | Do.                                   |
| <b>Namakkal:</b>          |   |                              |                          |                           |                                       |
| 88                        | Sargunam, G.  | 404810                       | March 2011               | Do.                       | Do.                                   |
| 89                        | Manoj, C. L.  | 360666                       | March 2013               | Do.                       | Do.                                   |
| 90                        | V. Ramkumar   | 400032                       | March 2017               | Do.                       | Do.                                   |
| 91                        | Bhuvaneswari, R.  | 336575                       | March 2007               | Do.                       | Do.                                   |
| 92                        | R. Sujitha  | 367419                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 93                        | Anbarasan, S.   | 361359                       | March 2013               | Do.                       | Do.                                   |
| 94                        | Sasikumar, P.   | 605969                       | March 2003               | Do.                       | Do.                                   |
| 95                        | Ahalya, P.  | 1367008                      | March 2018               | Do.                       | Do.                                   |
| 96                        | Naveen Kumar, E.  | 366194                       | March 2013               | Do.                       | Do.                                   |
| 97                        | Shalini, M.   | 370507                       | March 2016               | Do.                       | Do.                                   |
| 98                        | P. Srinivasan   | 619062                       | March 1997               | Do.                       | Do.                                   |
| 99                        | V. Deepak Kumar   | 433202                       | March 2012               | Do.                       | Do.                                   |
| 100                       | K. Jeeva  | 432105                       | March 2012               | Do.                       | Do.                                   |
| <b>Perambalur:</b>        |   |                              |                          |                           |                                       |
| 101                       | R. Suthanaselvi   | 444938                       | March 2009               | Do.                       | Do.                                   |
| 102                       | V. Vimala   | 447642                       | March 2013               | Do.                       | Do.                                   |
| 103                       | Tharsika, S.  | 411895                       | March 2008               | Do.                       | Do.                                   |
| 104                       | A. Ajithkumar   | 456759                       | March 2014               | Do.                       | Do.                                   |
| 105                       | J. Nowran Banu  | 399460                       | March 2007               | Do.                       | Do.                                   |
| <b>Pudukkottai:</b>       |   |                              |                          |                           |                                       |
| 106                       | D. Vidhya Prabha  | 680597                       | April 1987               | Do.                       | Do.                                   |
| 107                       | M. Manoj  | 1438063                      | March 2018               | Do.                       | Do.                                   |

| சி.என்.சி<br>எண்.  | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|--------------------|---|------------------------------|--------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                | (2)   | (3)                          | (4)                      | (5)                       | (6)                                   |
| <b>Salem:</b>      |   |                              |                          |                           |                                       |
| 108                | Mohamed Arafath, R.   | 632957                       | March 1999               | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 109                | C. Dharmaraj  | 321602                       | March 2014               | Do.                       | Do.                                   |
| 110                | Udhayakumar, K.   | 352819                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 111                | Devayani, M.  | 364547                       | March 2017               | Do.                       | Do.                                   |
| 112                | Yogesh, U.  | 359163                       | March 2009               | Do.                       | Do.                                   |
| 113                | M. R. Niresh  | 340243                       | March 2016               | Do.                       | Do.                                   |
| 114                | S. Suriyabalaji   | 315356                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 115                | Bharath, N.   | 325930                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 116                | M. Ganga  | 304665                       | March 2006               | Do.                       | Do.                                   |
| <b>Thanjavur :</b> |   |                              |                          |                           |                                       |
| 117                | Dhanapriya, R.  | 526498                       | March 2014               | Do.                       | Do.                                   |
| 118                | K. Umamaheshwari  | 554357                       | March 2011               | Do.                       | Do.                                   |
| 119                | P. Padmapriya   | 435241                       | March 2005               | Do.                       | Do.                                   |
| 120                | S. Abinaya  | 479309                       | March 2008               | Do.                       | Do.                                   |
| 121                | N. Manimeena  | 576364                       | March 2012               | Do.                       | Do.                                   |
| 122                | R. Neelaveni  | 527287                       | March 2014               | Do.                       | Do.                                   |
| 123                | Noorul Faizal, N.   | 523082                       | March 2013               | Do.                       | Do.                                   |
| 124                | C. Saranya  | 584412                       | March 2012               | Do.                       | Do.                                   |
| <b>Tiruppur :</b>  |   |                              |                          |                           |                                       |
| 125                | Kannan, P.  | 250522                       | March 2004               | Do.                       | Do.                                   |
| 126                | Yasothe, S.   | 662621                       | March 2002               | Do.                       | Do.                                   |
| 127                | Sureka, S.  | 243783                       | March 2005               | Do.                       | Do.                                   |
| 128                | Monisha, A.   | 301980                       | March 2012               | Do.                       | Do.                                   |
| 129                | Jeswin Johnson  | 231633                       | March 2016               | Do.                       | Do.                                   |
| 130                | B. Thajitha   | 288927                       | March 2010               | Do.                       | Do.                                   |
| 131                | Ranjithkumar, S.  | 240497                       | March 2017               | Do.                       | Do.                                   |
| 132                | Elangoraj   | 597476                       | March 2000               | Do.                       | Do.                                   |
| 133                | M. Sivakumar  | 236512                       | March 2015               | Do.                       | Do.                                   |
| 134                | S. Chandrakala  | 597624                       | March 1998               | Do.                       | Do.                                   |
| 135                | M. Kayalvizhi   | 305606                       | March 2012               | Do.                       | Do.                                   |
| 136                | M. Sounthira Rathinagiri  | 239008                       | March 2016               | Do.                       | Do.                                   |
| 137                | Preethiga, K.   | 260263                       | March 2017               | Do.                       | Do.                                   |
| 138                | Kamal Kumar, T.   | 309540                       | March 2012               | Do.                       | Do.                                   |

| சி.என்.சி<br>எண்.    | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.     | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|----------------------|---|------------------------------|------------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                  | (2)   | (3)                          | (4)                          | (5)                       | (6)                                   |
| <b>Tiruvavarur :</b> |   |                              |                              |                           |                                       |
| 139                  | Arun Karthi, V.   | 525141                       | March 2016                   | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 140                  | R. Suganya Boi  | 535640                       | March 2011                   | Do.                       | Do.                                   |
| 141                  | Chitra, M.  | 512495                       | March 2010                   | Do.                       | Do.                                   |
| 142                  | Ramagopal, R.   | 5174844                      | March 2014                   | Do.                       | Do.                                   |
| 143                  | R. Asaithambi   | 332795                       | March 1999                   | Do.                       | Do.                                   |
| 144                  | V. Thenmozhi  | 722140 }<br>945887 }         | March 1990 }<br>March 1991 } | Do.                       | Do.                                   |
| 145                  | M. Vallatharasu   | 797911                       | March 1992                   | Do.                       | Do.                                   |
| 146                  | B. Bharathvaj   | 526319                       | March 2016                   | Do.                       | Do.                                   |
| 147                  | Nivasan Prakash, M.   | 914563 }<br>212675 }         | March 2011 }<br>June 2011 }  | Do.                       | Do.                                   |
| <b>Trichy :</b>      |   |                              |                              |                           |                                       |
| 148                  | P. Aravinthasamy  | 502577                       | March 2016                   | Do.                       | Do.                                   |
| 149                  | R. Rajeshkumar  | 490833                       | March 2010                   | Do.                       | Do.                                   |
| 150                  | D. Sundari  | 493490                       | March 2016                   | Do.                       | Do.                                   |
| 151                  | Bhavadarini, S.   | 508107                       | March 2017                   | Do.                       | Do.                                   |
| 152                  | V. Murugan  | 741657                       | March 2002                   | Do.                       | Do.                                   |
| 153                  | Deepalakshmi, R.  | 507492                       | March 2011                   | Do.                       | Do.                                   |
| 154                  | Kiran Madhav, R.  | 1494151                      | March 2018                   | Do.                       | Do.                                   |
| 155                  | Ramesh G  | 652098                       | March 1995                   | Do.                       | Do.                                   |
| 156                  | M. Yuvaraj  | 1488732                      | March 2018                   | Do.                       | Do.                                   |
| 157                  | N. Selvarani  | 464448                       | March 2009                   | Do.                       | Do.                                   |
| 158                  | R. Sivaprakash  | 713521                       | March 2001                   | Do.                       | Do.                                   |
| 159                  | A. Santhia  | 395671                       | March 2006                   | Do.                       | Do.                                   |
| 160                  | S. Jeevika  | 481798                       | March 2016                   | Do.                       | Do.                                   |
| 161                  | R. Kumar  | 660017                       | March 2003                   | Do.                       | Do.                                   |
| 162                  | Uthayasurya, T. S.  | 394789                       | March 2005                   | Do.                       | Do.                                   |
| 163                  | E. Vaithegi   | 717980                       | March 2001                   | Do.                       | Do.                                   |
| 164                  | Durkadevi, T.   | 543727                       | March 2012                   | Do.                       | Do.                                   |
| 165                  | Gowthami, A.  | 1486925                      | March 2018                   | Do.                       | Do.                                   |
| 166                  | Habepunisha   | 906985                       | March 2009                   | Do.                       | Do.                                   |
| 167                  | L. Dheebika   | 466428                       | March 2009                   | Do.                       | Do.                                   |

| சி.என்.சி<br>எண்.   | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.       | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|---------------------|---|------------------------------|--------------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                 | (2)   | (3)                          | (4)                            | (5)                       | (6)                                   |
| <b>Villupuram :</b> |   |                              |                                |                           |                                       |
| 168                 | K Kalaiselvan   | 459242                       | March 2004                     | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 169                 | Dinesh Babu, S.   | 619485                       | March 2017                     | Do.                       | Do.                                   |
| 170                 | A. Denismary  | 638790                       | March 2012                     | Do.                       | Do.                                   |
| 171                 | P. Sureshkumar  | 670136                       | March 1985                     | Do.                       | Do.                                   |
| 172                 | R. Guru   | 835271                       | March 2014                     | Do.                       | Do.                                   |
| 173                 | M. Jagdesh  | 831577                       | March 2014                     | Do.                       | Do.                                   |
| 174                 | Nasreen Banu, S.  | 430829                       | March 2009                     | Do.                       | Do.                                   |
| 175                 | K. Tamilselvan  | 621866                       | March 2017                     | Do.                       | Do.                                   |
| 176                 | Vignesh, E.   | 571397                       | March 2013                     | Do.                       | Do.                                   |
| 177                 | Kumaresan, S.   | 621764                       | March 2017                     | Do.                       | Do.                                   |
| 178                 | Radha, P.   | 588711                       | March 2014                     | Do.                       | Do.                                   |
| 179                 | Ramanan, D.   | 911756                       | March 2008                     | Do.                       | Do.                                   |
| <b>Coimbatore:</b>  |   |                              |                                |                           |                                       |
| 180                 | R. Rajeshwari   | 265435                       | March 2015                     | Do.                       | Do.                                   |
| 181                 | I. Hepsiba  | 292747                       | March 2017                     | Do.                       | Do.                                   |
| <b>Cunnoor:</b>     |   |                              |                                |                           |                                       |
| 182                 | V. M. Vaseem Perose   | 900533                       | March 2011                     | Do.                       | Do.                                   |
| 183                 | S. J. Irudayaraj  | 409798                       | March 1998                     | Do.                       | Do.                                   |
| 184                 | S. Padmapriya   | 141080                       | April 1997                     | Do.                       | Do.                                   |
| 185                 | Avanath Kumar   | 100221                       | March 1990                     | Do.                       | Do.                                   |
| 186                 | L. Chandrasekar   | 101018 }<br>447806 }         | March 1986 }<br>October 1986 } | Do.                       | Do.                                   |
| 187                 | R. Sangeetha  | 823561                       | March 2010                     | Do.                       | Do.                                   |
| 188                 | A. Nirosha  | 205286                       | April 2005                     | Do.                       | Do.                                   |
| 189                 | B. Rajesh   | 218482                       | March 2007                     | Do.                       | Do.                                   |
| 190                 | T. Dapeli Gnanabala   | 100542                       | April 1998                     | Do.                       | Do.                                   |
| 191                 | N. Rajendiran   | 113378                       | April 1990                     | Do.                       | Do.                                   |
| 192                 | R. Gowtham  | 3010155                      | March 2013                     | Do.                       | Do.                                   |
| 193                 | M. Lalitha  | 729047                       | April 1982                     | Do.                       | Do.                                   |
| 194                 | M. Antony Monisha   | 1244357                      | March 2011                     | Do.                       | Do.                                   |
| 195                 | D. Peter  | 204398                       | March 2003                     | Do.                       | Do.                                   |
| 196                 | P. Padmapriya   | 202890                       | March 2003                     | Do.                       | Do.                                   |
| 197                 | R. Pradeep  | 1357966                      | March 2013                     | Do.                       | Do.                                   |



| சி.என்.சி<br>எண்.    | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.     | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|----------------------|---|------------------------------|------------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                  | (2)   | (3)                          | (4)                          | (5)                       | (6)                                   |
| <b>Cunnoor—Cont.</b> |   |                              |                              |                           |                                       |
| 198                  | P. Abilash  | 199812                       | March 2005                   | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 199                  | H.A. Meenakumari  | 127091                       | April 1994                   | Do.                       | Do.                                   |
| 200                  | A. N. Lakshmanan  | 151997                       | March 1983                   | Do.                       | Do.                                   |
| 201                  | S. Vijayabaskar   | 163954                       | March 2000                   | Do.                       | Do.                                   |
| 202                  | R. Chandrika  | 200795 }<br>320989 }         | March 2005 }<br>July 2005 }  | Do.                       | Do.                                   |
| 203                  | S. Nandhakumar  | 100419                       | April 1991                   | Do.                       | Do.                                   |
| 204                  | S. Navaneetha Rubala  | 249197                       | March 2007                   | Do.                       | Do.                                   |
| 205                  | Arunthathi  | 888410                       | March 2010                   | Do.                       | Do.                                   |
| <b>Erode:</b>        |   |                              |                              |                           |                                       |
| 206                  | B. Vasanthakumar  | 904155 }<br>625460 }         | March 2000 }<br>March 1999 } | Do.                       | Do.                                   |
| 207                  | V. Ambika   | 665250                       | March 2002                   | Do.                       | Do.                                   |
| 208                  | M. Kuppuraj   | 616568                       | March 1998                   | Do.                       | Do.                                   |
| 209                  | T. Sudarsan   | 336140                       | March 2010                   | Do.                       | Do.                                   |
| 210                  | P. Saravanakumar  | 324829                       | March 2009                   | Do.                       | Do.                                   |
| 211                  | S. Sampath Kumar  | 645860                       | March 2001                   | Do.                       | Do.                                   |
| 212                  | K. Chandrasekaran   | 745667                       | March 1992                   | Do.                       | Do.                                   |
| <b>Hosur:</b>        |   |                              |                              |                           |                                       |
| 213                  | Suresh A  | 1383591                      | March 2018                   | Do.                       | Do.                                   |
| <b>Lalgudi:</b>      |   |                              |                              |                           |                                       |
| 214                  | V. CH. U. P. Kisshore<br>Kumar P.                                 | 920899                       | March 1993                   | Do.                       | Do.                                   |
| 215                  | K. Balasubramanian  | 929757                       | October 1996                 | Do.                       | Do.                                   |
| <b>Mannargudi:</b>   |   |                              |                              |                           |                                       |
| 216                  | V. Kandavel   | 692782                       | March 1986                   | Do.                       | Do.                                   |
| <b>Sivakasi:</b>     |   |                              |                              |                           |                                       |
| 217                  | Manju Shivani, V.   | 136579                       | March 2014                   | Do.                       | Do.                                   |
| 218                  | J. Rajalakshmi  | 551375                       | March 1998                   | Do.                       | Do.                                   |
| <b>Trichy:</b>       |   |                              |                              |                           |                                       |
| 219                  | R. Punithavalli   | 436188                       | March 2008                   | Do.                       | Do.                                   |
| 220                  | A. Palpandian   | 468788                       | March 2009                   | Do.                       | Do.                                   |
| 221                  | Kannan, A.  | 468803                       | March 2009                   | Do.                       | Do.                                   |

| சி.என்.சி<br>எண்.   | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண்.                             | மாதம் மற்றும்<br>வருடம்.   | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|---------------------|---|--|--|---------------------------|---------------------------------------|
| (1)                 | (2)   | (3)  | (4)  | (5)                       | (6)                                   |
| <b>Pudukkottai:</b> |   |  |  |                           |                                       |
| 222                 | R. Dhandayuthapani  | 730333   | March 1993   | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| <b>Puduchery:</b>   |   |  |  |                           |                                       |
| 223                 | Jayashree, R.   | 602269   | March 2012   | Do.                       | Do.                                   |
| 224                 | A. Abdul Rahman   | 577976   | March 2015   | Do.                       | Do.                                   |
| 225                 | T. Madhan Raj   | 472474 }<br>149451 }                                     | March 2007 }<br>June 2007 }  | Do.                       | Do.                                   |
| 226                 | Bharany, V.   | 565447 }<br>134984 }                                     | March 2014 }<br>June 2015 }  | Do.                       | Do.                                   |
| 227                 | Latha, S.   | 603959   | March 2017   | Do.                       | Do.                                   |
| <b>Private:</b>     |   |  |  |                           |                                       |
| 228                 | Antony Madonna<br>Joeaswin  | 267237 }<br>116532 }                                     | March 2009 }<br>June 2009 }  | Do.                       | Do.                                   |
| 229                 | G. Umavathi   | 915222   | September 1989   | Do.                       | Do.                                   |
| 230                 | S. Siva Gowtam  | 791112   | March 2012   | Do.                       | Do.                                   |
| 231                 | K. Vanitha  | 834210   | September 1989   | Do.                       | Do.                                   |
| 232                 | Aswinram, S.  | 99142<br>113483  | March 2015<br>June 2015  | Do.                       | Do.                                   |
| 233                 | Semmalar, S.  | 427793   | March 2007   | Do.                       | Do.                                   |
| 234                 | R. Sushmaa  | 474458   | March 2015   | Do.                       | Do.                                   |
| 235                 | Sasikala, S.  | 930179   | March 2007   | Do.                       | Do.                                   |
| 236                 | Abdul Ashif, A.   | 7033673  | June 2018  | Do.                       | Do.                                   |
| 237                 | Bavatharani, K.   | 576889   | March 2013   | Do.                       | Do.                                   |
| 238                 | Nandha Kumar, S.  | 158233   | March 2014   | Do.                       | Do.                                   |
| 239                 | S. Dharshini  | 1811734451   | March 2018   | Do.                       | Do.                                   |
| 240                 | Sathya, D.  | 795993   | March 2003   | Do.                       | Do.                                   |
| 241                 | Selvaraj, K.  | 927897 }<br>947044 }<br>973111 }<br>947214 }<br>376718 } | March 2000 }<br>September 2000 }<br>March 2001 }<br>September 2001 }<br>March 2002 } | Do.                       | Do.                                   |
| 242                 | Rajpriya, R.  | 548006 }<br>941874 }                                     | March 2009 }<br>March 2010 }   | Do.                       | Do.                                   |
| 243                 | Shalini, M.   | 370501   | March 2016   | Do.                       | Do.                                   |
| 244                 | Vikashene, T.   | 501068   | March 2016   | Do.                       | Do.                                   |
| 245                 | K. Senthilkumar   | 674215 }<br>940837 }                                     | March 1994 }<br>September 1995 }   | Do.                       | Do.                                   |

| சி.என்.சி<br>எண்.     | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம்.          | கடித எண்ணும், தேதியும்.               |
|-----------------------|---|------------------------------|--------------------------|---------------------------|---------------------------------------|
| (1)                   | (2)   | (3)                          | (4)                      | (5)                       | (6)                                   |
| <b>Private:—Cont.</b> |   |                              |                          |                           |                                       |
| 246                   | Sharumathi, S.  | 1383344                      | March 2018               | மேல்நிலைக் கல்வி ந.க. எண் | 101439-A/எச்6(2)/2019,<br>25-10-2019. |
| 247                   | Jaiganesh, A. S.  | 767930                       | March 1997               | Do.                       | Do.                                   |
| 248                   | G. Balamurugan  | 546355                       | March 2014               |                           |                                       |
| 249                   | Nadarajan, D.   | 587093                       | March 2010               | Do.                       | Do.                                   |
| 250                   | V. Anandhakrishnan  | 710253                       | March 1987               | Do.                       | Do.                                   |
| 251                   | Abdus Samad, J.   | 819696                       | March 2002               | Do.                       | Do.                                   |
| 252                   | Rajalakshmi, K.   | 424447                       | March 2007               | Do.                       | Do.                                   |
| <b>Udumalaipet:</b>   |   |                              |                          |                           |                                       |
| 253                   | Deepananthini, N.   | 596013                       | March 1999               | Do.                       | Do.                                   |

**மு. இராமசாமி,**  
இணை இயக்குநர் (மேல்நிலை),  
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,  
சென்னை-600 006.

| சி.என்.சி<br>எண். | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும். |
|-------------------|---|------------------------------|--------------------------|------------------|-------------------------|
| (1)               | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)                     |

No. VI(2)/114/2019.

**Ramanathapuram:**

|   |                   |         |            |         |   |
|---|-------------------|---------|------------|---------|---|
| 1 | A.L. Asifa        | 715445  | March 2011 | S.S.L.C | ந.க. எண் 200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 2 | Saranya, B.       | 107416  | March 2007 | Do.     | Do.   |
| 3 | Jane Madhuram, R. | 1518633 | March 2014 | Do.     | Do.   |

**Sivagangai:**

|   |               |                      |                              |     |     |
|---|---------------|----------------------|------------------------------|-----|-----|
| 4 | Alagurani, M. | 063287               | April 1990                   | Do. | Do. |
| 5 | Maniraja, A.  | 2040048              | March 2015                   | Do. | Do. |
| 6 | Ganesan, R.   | 069982               | April 1993                   | Do. | Do. |
| 7 | Arunkumar, K. | 1188253              | March 2013                   | Do. | Do. |
| 8 | Sundari, J.   | 085617 }<br>053848 } | March 1999 }<br>March 2000 } | Do. | Do. |

**Theni:**

|   |          |        |            |     |     |
|---|----------|--------|------------|-----|-----|
| 9 | Mani, S. | 054564 | March 1983 | Do. | Do. |
|---|----------|--------|------------|-----|-----|

| சி.என்.சி<br>எண்.     | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|-----------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                   | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Private:</b>       |   |                              |                          |                  |   |
| 10                    | Ayisathul Asma, H.  | 202126                       | March 2009               | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| <b>Sivagangai:</b>    |   |                              |                          |                  |   |
| 11                    | Mahalingam, K.  | 806698                       | March 2005               | Do.              | Do.   |
| <b>Private:</b>       |   |                              |                          |                  |   |
| 12                    | Palanichamy, V.   | 057363                       | March 2017               | Do.              | Do.   |
| 13                    | Murugan, E.   | 002141                       | March 1996               | Do.              | Do.   |
| 14                    | Kesavan, C.   | 301020                       | October 1991             | Do.              | Do.   |
| <b>Thirumangalam:</b> |   |                              |                          |                  |   |
| 15                    | Ramesh Kumar, D.  | 107646                       | March 1995               | Do.              | Do.   |
| 16                    | Ajay Kishore Jebas  | 1283082                      | March 2013               | Do.              | Do.   |
| 17                    | Vettri Selvan, A.   | 1189562                      | March 2016               | Do.              | Do.   |
| 18                    | Janani, K.  | 1278605                      | March 2013               | Do.              | Do.   |
| 19                    | Jana Sri Mangai, MJ.  | 2133826                      | March 2015               | Do.              | Do.   |
| 20                    | Astalakshmi, A.   | 143062                       | March 2002               | Do.              | Do.   |
| 21                    | Praveen, A.   | 861046                       | March 2007               | Do.              | Do.   |
| <b>Vedachandur:</b>   |   |                              |                          |                  |   |
| 22                    | Anusya, P.  | 198348                       | March 2008               | Do.              | Do.   |
| 23                    | Rajeswari, C.   | 209182                       | March 2009               | Do.              | Do.   |
| 24                    | Mariyaselvi, P.   | 093598                       | March 1989               | Do.              | Do.   |
| 25                    | Mani, M.  | 195751                       | March 2006               | Do.              | Do.   |
| <b>Nagercoil:</b>     |   |                              |                          |                  |   |
| 26                    | Sugee Thanee, A.  | 021576                       | March 1996               | Do.              | Do.   |
| 27                    | Ryni, L.  | 034549                       | March 2003               | Do.              | Do.   |
| 28                    | Vibin Antony, V.  | 1025426                      | April 2017               | Do.              | Do.   |
| 29                    | Esther Keerthana  | 1026916                      | March 2014               | Do.              | Do.   |
| 30                    | Manoj Kumar, G.   | 027530                       | March 2008               | Do.              | Do.   |
| 31                    | Nickshan Daniel, T.   | 1028186                      | March 2015               | Do.              | Do.   |
| 32                    | Harish Kumar, M.  | 032556                       | March 2005               | Do.              | Do.   |
| <b>Thiruvattar:</b>   |   |                              |                          |                  |   |
| 33                    | Merlin Suja, S.   | 002657                       | March 1997               | Do.              | Do.   |
| 34                    | Aneesh, J.  | 1014284                      | March 2015               | Do.              | Do.   |
| 35                    | Gishnu, S. S.   | 1013473                      | March 2014               | Do.              | Do.   |
| 36                    | Robinson Babu, S.   | 002600                       | April 1990               | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.        | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.       | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|--------------------------|---|------------------------------|--------------------------------|------------------|---|
| (1)                      | (2)   | (3)                          | (4)                            | (5)              | (6)   |
| <b>Thiruvattar—Cont.</b> |   |                              |                                |                  |   |
| 37                       | Manju, T.   | 347205 }<br>013139 }         | October 1992 }<br>March 1992 } | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 38                       | Sreeshma, S.  | 026691                       | March 2009                     | Do.              | Do.   |
| 39                       | Rajesh, V.  | 016880                       | March 2004                     | Do.              | Do.   |
| 40                       | Jalaja Kumari, S.   | 011958                       | March 1995                     | Do.              | Do.   |
| 41                       | Ezhil Anusha, P.  | 019989                       | March 2006                     | Do.              | Do.   |
| 42                       | Amarnath, T.P.  | 019782                       | March 2006                     | Do.              | Do.   |
| 43                       | Sukanya, S.   | 026694                       | March 2009                     | Do.              | Do.   |
| 44                       | Divya Varghese  | 012457                       | April 1998                     | Do.              | Do.   |
| 45                       | Anoop R. Thuhin   | 019568                       | March 2010                     | Do.              | Do.   |
| 46                       | Surendar, D.  | 153391                       | March 2009                     | Do.              | Do.   |
| 47                       | Ramanath, S.  | 1189368                      | April 2012                     | Do.              | Do.   |
| 48                       | Clinton Josep Roy, C.   | 1639061                      | March 2012                     | Do.              | Do.   |
| <b>Nellai:</b>           |   |                              |                                |                  |   |
| 49                       | Amutha, K.  | 050231                       | March 2009                     | Do.              | Do.   |
| <b>Tirunelveli:</b>      |   |                              |                                |                  |   |
| 50                       | Murugan, B.   | 1063962                      | March 2017                     | Do.              | Do.   |
| 51                       | Syed Masood Imthias, S.M.   | 073973                       | March 2010                     | Do.              | Do.   |
| <b>Uthamapalayam:</b>    |   |                              |                                |                  |   |
| 52                       | Mohideen Nathhar, M.  | 204588                       | March 1999                     | Do.              | Do.   |
| <b>Aruppukottai:</b>     |   |                              |                                |                  |   |
| 53                       | Gomathi, M.   | 120192                       | March 2005                     | Do.              | Do.   |
| 54                       | Sathiskumar, A.R.   | 806025                       | March 2003                     | Do.              | Do.   |
| 55                       | Vijayan, C.A.   | 073681                       | April 1993                     | Do.              | Do.   |
| 56                       | Suresh Kumar, M.  | 1197331                      | March 2013                     | Do.              | Do.   |
| <b>Devakottai:</b>       |   |                              |                                |                  |   |
| 57                       | Sathiya Seelan, R.  | 859333                       | March 2009                     | Do.              | Do.   |
| 58                       | Sridhar, M.   | 806698                       | March 2005                     | Do.              | Do.   |
| <b>Cheranmahadevi:</b>   |   |                              |                                |                  |   |
| 59                       | Sowmiya, K.   | 1033519                      | March 2017                     | Do.              | Do.   |
| 60                       | Mohammed Ashick, S.   | 1041302                      | March 2016                     | Do.              | Do.   |
| 61                       | Lourdu Johnson, C.  | 039557                       | March 2010                     | Do.              | Do.   |
| 62                       | Loudes Infant Dionish   | 037304                       | March 2009                     | Do.              | Do.   |
| 63                       | Samuel Jebastin, S.   | 041992                       | March 2008                     | Do.              | Do.   |
| 64                       | Kalai Selvi, K.   | 055469                       | March 2005                     | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.                | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|----------------------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                              | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Cheranmahadevi—Cont.</b>      |   |                              |                          |                  |   |
| 65                               | Xavier Raj, S.  | 024305                       | April 1991               | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| <b>Sivagangai:</b>               |   |                              |                          |                  |   |
| 66                               | Aswin Sekar, K.   | 2039291                      | March 2015               | Do.              | Do.   |
| 67                               | Balakannan, R.  | 1128117                      | March 2017               | Do.              | Do.   |
| <b>Sivakasi:</b>                 |   |                              |                          |                  |   |
| 68                               | Govinda Raj, S.   | 077421                       | April 1994               | Do.              | Do.   |
| <b>Utthamapalayam:</b>           |   |                              |                          |                  |   |
| 69                               | Kamalnath, B.   | 1170210                      | March 2017               | Do.              | Do.   |
| 70                               | Thirumoorthi, R.  | 1220226                      | March 2013               | Do.              | Do.   |
| <b>Virudhunagar<br/>Private:</b> |   |                              |                          |                  |   |
| 71                               | Ramkumar, J.  | 111624                       | March 2001               | Do.              | Do.   |
| <b>Private:</b>                  |   |                              |                          |                  |   |
| 72                               | Sherin Asha, D.   | 201470                       | April 1991               | Do.              | Do.   |
| <b>Periyakulam:</b>              |   |                              |                          |                  |   |
| 73                               | Amaravathi, N.  | 141488                       | March 2005               | Do.              | Do.   |
| 74                               | Divya, M.   | 1168720                      | April 2011               | Do.              | Do.   |
| 75                               | Vijay, R.   | 1581306                      | March 2014               | Do.              | Do.   |
| 76                               | Muruganatham, T.  | 156895                       | March 2007               | Do.              | Do.   |
| <b>Aruppukkottai:</b>            |   |                              |                          |                  |   |
| 77                               | Mareeswari, T.  | 081213                       | April 1997               | Do.              | Do.   |
| 78                               | Vinayaga Moorthi, T.  | 1154517                      | April 2012               | Do.              | Do.   |
| <b>Kovilpatti:</b>               |   |                              |                          |                  |   |
| 79                               | Ananthi. M.   | 5074064                      | March 2018               | Do.              | Do.   |
| 80                               | Kaleeshwari, P.   | 067554                       | April 2006               | Do.              | Do.   |
| <b>Vathalagundu:</b>             |   |                              |                          |                  |   |
| 81                               | Kamatchiammal, M.   | 127730                       | April 1992               | Do.              | Do.   |
| 82                               | Chinthamani   | 190192                       | March 2003               | Do.              | Do.   |
| 83                               | Pariyannan, M.  | 172776                       | March 2002               | Do.              | Do.   |
| 84                               | Mohamed Ameenullah  | 061395                       | March 1994               | Do.              | Do.   |
| <b>Ramanathapuram:</b>           |   |                              |                          |                  |   |
| 85                               | Kowsalya, S.  | 1110344                      | March 2011               | Do.              | Do.   |

| சு.எண்.சி<br>எண்.               | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.                 | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|---------------------------------|---|------------------------------|--|------------------|---|
| (1)                             | (2)   | (3)                          | (4)                                      | (5)              | (6)   |
| <b>Paramakudi:</b>              |   |                              |  |                  |   |
| 86                              | Mathavan K  | 069777                       | March 1999                               | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 87                              | Mohamed Abideen A   | 089697                       | March 2005                               | Do.              | Do.   |
| 88                              | Yasar Arafath K   | 3060092                      | March 2013                               | Do.              | Do.   |
| 89                              | Maria Prasad U S  | 1096995                      | March 2011                               | Do.              | Do.   |
| 90                              | Saravanan K   | 093751                       | March 2008                               | Do.              | Do.   |
| 91                              | Mohan S   | 1096137                      | March 2011                               | Do.              | Do.   |
| 92                              | Kodees R  | 084732                       | March 2002                               | Do.              | Do.   |
| <b>Virudhunagar:</b>            |   |                              |  |                  |   |
| 93                              | Karthik Kannan M  | 125759                       | March 2006                               | Do.              | Do.   |
| <b>Sankarankoil:</b>            |   |                              |  |                  |   |
| 94                              | Sathyalakshmi C   | 055961                       | March 2008                               | Do.              | Do.   |
| <b>Thirikoodapuram:</b>         |   |                              |  |                  |   |
| 95                              | Jeya Chandra R  | 037423                       | March 1978                               | Do.              | Do.   |
| 96                              | Nirmala Devi M P  | 033744                       | March 1973                               | Do.              | Do.   |
| 97                              | Rani. P   | 035976                       | March 1985                               | Do.              | Do.   |
| 98                              | Vaikuntaramalakshmi R   | 027352                       | March 1988                               | Do.              | Do.   |
| 99                              | Kanagavalli M   | 030661<br>105170<br>403627   | March 1980<br>October 1980<br>March 1981 | Do.              | Do.   |
| <b>Madurai:</b>                 |   |                              |  |                  |   |
| 100                             | Sathish Kumar R   | 204224                       | March 1995                               | Do.              | Do.   |
| <b>Mandapam:</b>                |   |                              |  |                  |   |
| 101                             | Henry Dickinson S   | 715503                       | March 2011                               | Do.              | Do.   |
| <b>Tuticorin<br/>(Private):</b> |   |                              |  |                  |   |
| 102                             | Periadurai V  | 026055                       | March 1985                               | Do.              | Do.   |
| <b>Tuticorin :</b>              |   |                              |  |                  |   |
| 103                             | Sivakumar S   | 1089362                      | April 2012                               | Do.              | Do.   |
| 104                             | Mohamed Azarvden B  | 1089160                      | March 2014                               | Do.              | Do.   |
| 105                             | Sivakumar S   | 083960                       | March 2007                               | Do.              | Do.   |
| 106                             | Dhanasundar   | 082415                       | March 2010                               | Do.              | Do.   |
| 107                             | Swara Subakara<br>Ramkumar A V                                    | 077863                       | March 2008                               | Do.              | Do.   |
| 108                             | Salomi A J  | 075283                       | March 2006                               | Do.              | Do.   |
| 109                             | Muthuselvam C   | 9003287                      | March 2015                               | Do.              | Do.   |
| 110                             | Kavitha P   | 082993                       | March 2007                               | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.       | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|-------------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                     | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Tuticorin —Cont.</b> |   |                              |                          |                  |   |
| 111                     | Lakshmi M   | 077634                       | March 2003               | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 112                     | Saratha K   | 4259848                      | March 2007               | Do.              | Do.   |
| 113                     | Sachu K   | 051945                       | April 1994               | Do.              | Do.   |
| <b>Srivilliputhur:</b>  |   |                              |                          |                  |   |
| 114                     | Loganayaki.V  | 124719                       | April 2004               | Do.              | Do.   |
| 115                     | Munusamy S  | 1550380                      | March 2014               | Do.              | Do.   |
| 116                     | Vijaya Lakshmi K  | 097290                       | April 1998               | Do.              | Do.   |
| <b>Valliyur:</b>        |   |                              |                          |                  |   |
| 117                     | Uthaya Kumar A  | 035641                       | March 2003               | Do.              | Do.   |
| 118                     | Mary Flurance J   | 024700                       | April 1997               | Do.              | Do.   |
| 119                     | Jerold Manian   | 027053                       | April 1992               | Do.              | Do.   |
| 120                     | SelvaKumar M  | 043514                       | March 2006               | Do.              | Do.   |
| 121                     | Palsamy S   | 1036542                      | April 2012               | Do.              | Do.   |
| 122                     | Vignesh Kumar M   | 044083                       | March 2016               | Do.              | Do.   |
| <b>Private:</b>         |   |                              |                          |                  |   |
| 123                     | Anbuselvam M  | 505193                       | October 2000             | Do.              | Do.   |
| <b>Sivagangai:</b>      |   |                              |                          |                  |   |
| 124                     | Sathya Prabhu R   | 130828                       | March 2010               | Do.              | Do.   |
| <b>Private:</b>         |   |                              |                          |                  |   |
| 125                     | Venkatesan G  | 1633857                      | March 2014               | Do.              | Do.   |
| <b>Sivagangai:</b>      |   |                              |                          |                  |   |
| 126                     | Arunkumar L   | 852537                       | March 2007               | Do.              | Do.   |
| <b>Kuzhithurai:</b>     |   |                              |                          |                  |   |
| 127                     | Mini S  | 020921                       | March 2010               | Do.              | Do.   |
| 128                     | Jeno Stephen J  | 021361                       | March 2006               | Do.              | Do.   |
| 129                     | Baby A  | 015324                       | March 1992               | Do.              | Do.   |
| 130                     | Minisha K   | 024673                       | March 2008               | Do.              | Do.   |
| 131                     | Aneesh S  | 023324                       | March 2006               | Do.              | Do.   |
| 132                     | Thalavai Pandian  | 059772                       | March 1987               | Do.              | Do.   |
| 133                     | Amutha K  | 050231                       | March 2009               | Do.              | Do.   |
| <b>Dindigul:</b>        |   |                              |                          |                  |   |
| 134                     | Nagalakshmi S   | 059859                       | March 1980               | Do.              | Do.   |
| 135                     | Anitha G  | 1218405                      | March 2011               | Do.              | Do.   |



| சி.என்.சி<br>எண்.      | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.    | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|------------------------|---|------------------------------|-----------------------------|------------------|---|
| (1)                    | (2)   | (3)                          | (4)                         | (5)              | (6)   |
| <b>Dindigul —Cont.</b> |   |                              |                             |                  |   |
| 136                    | Sobiya V  | 1257372                      | March 2012                  | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 137                    | Kavipriya T   | 1217635                      | March 2011                  | Do.              | Do.   |
| 138                    | Mani T  | 2159578                      | March 2015                  | Do.              | Do.   |
| 139                    | Rajesh Kumar V  | 511821                       | April 1997                  | Do.              | Do.   |
| 140                    | Palpandian S  | 157274                       | March 2000                  | Do.              | Do.   |
| 141                    | Alagusaravana A   | 211317                       | March 2008                  | Do.              | Do.   |
| <b>Private:</b>        |   |                              |                             |                  |   |
| 142                    | Krishna Sankar T  | 5859718                      | March 2018                  | Do.              | Do.   |
| <b>Theni</b>           |   |                              |                             |                  |   |
| <b>Private:</b>        |   |                              |                             |                  |   |
| 143                    | Lakshmi V   | 057761                       | April 1998                  | Do.              | Do.   |
| <b>Thiruchendur:</b>   |   |                              |                             |                  |   |
| 144                    | Sivanesh Kumar S M  | 5088029                      | March 2018                  | Do.              | Do.   |
| 145                    | Muthu Lakshmi S   | 048343                       | April 1992                  | Do.              | Do.   |
| 146                    | Vailu Muthu M   | 1092846                      | March 2013                  | Do.              | Do.   |
| 147                    | Rajasekar M   | 086169                       | March 2008                  | Do.              | Do.   |
| 148                    | Arumugaselvi P  | 057741                       | March 1996                  | Do.              | Do.   |
| 149                    | Kurusamy C  | 808732                       | March 2010                  | Do.              | Do.   |
| <b>Private:</b>        |   |                              |                             |                  |   |
| 150                    | Dinesh G S  | 019756 }<br>301206 }         | March 2005 }<br>July 2005 } | Do.              | Do.   |
| 151                    | Christal Dany P   | 024067                       | March 2009                  | Do.              | Do.   |
| <b>Paramakudi:</b>     |   |                              |                             |                  |   |
| 152                    | Lakshmi K   | 080916                       | April 2001                  | Do.              | Do.   |
| 153                    | Karthik S   | 095103                       | March 2008                  | Do.              | Do.   |
| 154                    | Ramamoorthi M   | 051971                       | April 1991                  | Do.              | Do.   |
| <b>Sivakasi:</b>       |   |                              |                             |                  |   |
| 155                    | Vasanth S   | 1156194                      | March 2016                  | Do.              | Do.   |
| <b>Madurai:</b>        |   |                              |                             |                  |   |
| 156                    | Gunasekaran S   | 1189125                      | March 2011                  | Do.              | Do.   |
| 157                    | Madhubala B   | 1200360                      | March 2011                  | Do.              | Do.   |
| 158                    | Lavanya M R   | 1195936                      | March 2011                  | Do.              | Do.   |
| 159                    | Vijayaram M   | 175635                       | March 2008                  | Do.              | Do.   |

| சீ.என்.சி<br>எண்.          | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|----------------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                        | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Madurai Private:</b>    |   |                              |                          |                  |   |
| 160                        | Vanaraja V  | 053025<br>415759             | March 1980<br>March 1983 | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| <b>Kovilpatti Private:</b> |   |                              |                          |                  |   |
| 161                        | Priyanka R  | 073154                       | March 2018               | Do.              | Do.   |
| <b>Srivilliputhur:</b>     |   |                              |                          |                  |   |
| 162                        | Manikandan A  | 033946                       | April 1979               | Do.              | Do.   |
| 163                        | Chitra A  | 081980                       | April 1992               | Do.              | Do.   |
| 164                        | Kavitha M   | 1141331                      | March 2011               | Do.              | Do.   |
| 165                        | Prabaharan K  | 097336                       | April 1998               | Do.              | Do.   |
| <b>Vathalagundu:</b>       |   |                              |                          |                  |   |
| 166                        | Kubendran B   | 187967                       | March 2003               | Do.              | Do.   |
| 167                        | Parathipan B  | 202386                       | March 2007               | Do.              | Do.   |
| 168                        | Manikandan M  | 184551                       | April 2004               | Do.              | Do.   |
| 169                        | Ramya Devi M  | 219122                       | March 2009               | Do.              | Do.   |
| 170                        | Moorthy P   | 165385                       | March 2001               | Do.              | Do.   |
| 171                        | Siva Kumar P  | 1665519                      | March 2014               | Do.              | Do.   |
| 172                        | Milafar Banu S  | 1303732                      | March 2013               | Do.              | Do.   |
| 173                        | Yadhu Krishnan A  | 1236945                      | March 2016               | Do.              | Do.   |
| 174                        | Sathiya Priya P   | 130499                       | March 1996               | Do.              | Do.   |
| <b>Madurai:</b>            |   |                              |                          |                  |   |
| 175                        | Ranjith Kumar R   | 1177739                      | March 2011               | Do.              | Do.   |
| <b>Private:</b>            |   |                              |                          |                  |   |
| 176                        | Roshan Samuel S   | 709413                       | March 2011               | Do.              | Do.   |
| <b>Sivagangai:</b>         |   |                              |                          |                  |   |
| 177                        | Birthis Banu A  | 077829                       | March 1996               | Do.              | Do.   |
| 178                        | Ambika V  | 112428                       | March 2006               | Do.              | Do.   |
| 179                        | Kannan K  | 111813                       | March 2003               | Do.              | Do.   |
| <b>Sivakasi:</b>           |   |                              |                          |                  |   |
| 180                        | Jeyalakshmi V   | 137267                       | March 2008               | Do.              | Do.   |
| 181                        | Murali T  | 087901                       | March 1997               | Do.              | Do.   |
| 182                        | Kaleeswari K  | 090441                       | March 1995               | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.      | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.                   | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|------------------------|---|------------------------------|--|------------------|---|
| (1)                    | (2)   | (3)                          | (4)  | (5)              | (6)   |
| <b>Ramanathapuram</b>  |   |                              |  |                  |   |
| <b>Private:</b>        |   |                              |  |                  |   |
| 183                    | Helen M   | 041349<br>402918<br>350587   | March 1989<br>October 1989<br>October 1990 | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| <b>Sivagangai:</b>     |   |                              |  |                  |   |
| 184                    | Jeyaprakash J   | 1149094                      | April 2012                                 | Do.              | Do.   |
| 185                    | Ramkumar T  | 1129356                      | March 2011                                 | Do.              | Do.   |
| <b>Private:</b>        |   |                              |  |                  |   |
| 186                    | Martin George J   | 074262                       | March 1985                                 | Do.              | Do.   |
| <b>Valliyur:</b>       |   |                              |  |                  |   |
| 187                    | Pernis P  | 036144                       | March 2002                                 | Do.              | Do.   |
| <b>Private:</b>        |   |                              |  |                  |   |
| 188                    | Sundari R   | 404342                       | April 1981                                 | Do.              | Do.   |
| <b>Thiruvattar:</b>    |   |                              |  |                  |   |
| 189                    | Harikumar B   | 003324                       | March 1989                                 | Do.              | Do.   |
| 190                    | Jospin Vinitha R  | 013734                       | April 1997                                 | Do.              | Do.   |
| <b>Theni:</b>          |   |                              |  |                  |   |
| 191                    | Rahul Rajan D   | 1192188                      | April 2012                                 | Do.              | Do.   |
| 192                    | Dharmar P M   | 629393                       | March 1981                                 | Do.              | Do.   |
| 193                    | Karthik Raja S  | 138755                       | March 2005                                 | Do.              | Do.   |
| 194                    | Murugan P   | 347337                       | April 1978                                 | Do.              | Do.   |
| 195                    | Mathankumar G   | 137469                       | March 2003                                 | Do.              | Do.   |
| 196                    | Rajendran K   | 092450                       | March 1995                                 | Do.              | Do.   |
| 197                    | Jeyapratha T  | 426880<br>585017             | July 2010<br>March 2010                    | Do.              | Do.   |
| 198                    | Muthu Manickam M  | 119564                       | March 2001                                 | Do.              | Do.   |
| 199                    | Arun M  | 1585904                      | March 2014                                 | Do.              | Do.   |
| 200                    | Prakash S   | 124401                       | March 2001                                 | Do.              | Do.   |
| 201                    | Jothi M   | 082799                       | April 1991                                 | Do.              | Do.   |
| <b>Private:</b>        |   |                              |  |                  |   |
| 202                    | Christeena Varkey   | 447087                       | March 1995                                 | Do.              | Do.   |
| <b>Srivilliputhur:</b> |   |                              |  |                  |   |
| 203                    | Subburaj M  | 097223                       | March 1999                                 | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.      | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|------------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                    | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Sivagangai:</b>     |   |                              |                          |                  |   |
| 204                    | Gunalan M   | 717139                       | March 2011               | S.S.L.C          | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 205                    | Sujeetha K R  | 100867                       | April 2004               | Do.              | Do.   |
| 206                    | Arjunan T   | 067977                       | April 1993               | Do.              | Do.   |
| 207                    | Amutha P  | 089484                       | March 2000               | Do.              | Do.   |
| <b>Tuticorin:</b>      |   |                              |                          |                  |   |
| 208                    | Amal G Nishanth   | 805479                       | March 2006               | Do.              | Do.   |
| 209                    | Selvi M   | 023055                       | March 1985               | Do.              | Do.   |
| 210                    | Santhanamariammal V   | 1085858                      | March 2013               | Do.              | Do.   |
| 211                    | Muthukumari G   | 053102                       | April 1997               | Do.              | Do.   |
| 212                    | Lohith G  | 1084413                      | April 2012               | Do.              | Do.   |
| 213                    | Vetrivel A  | 055831                       | March 2000               | Do.              | Do.   |
| 214                    | Kishore K   | 5074750                      | March 2018               | Do.              | Do.   |
| 215                    | Kaliraj P   | 068941                       | March 2005               | Do.              | Do.   |
| 216                    | David Moses J   | 088373                       | March 2010               | Do.              | Do.   |
| 217                    | Vijaya Reka M   | 082103                       | March 2003               | Do.              | Do.   |
| 218                    | Pechiamma.L   | 072695                       | March 2002               | Do.              | Do.   |
| <b>Private:</b>        |   |                              |                          |                  |   |
| 219                    | Suresh P  | 116385                       | March 2001               | Do.              | Do.   |
| <b>Srivilliputhur:</b> |   |                              |                          |                  |   |
| 220                    | Raghavendran A S  | 126882                       | March 2005               | Do.              | Do.   |
| 221                    | Ponmuruganatham V   | 1202413                      | March 2013               | Do.              | Do.   |
| <b>Dindigul:</b>       |   |                              |                          |                  |   |
| 222                    | Rajesh R  | 2159983                      | March 2015               | Do.              | Do.   |
| <b>Sivagangai:</b>     |   |                              |                          |                  |   |
| 223                    | Muthu Rakku A   | 074598                       | March 1995               | Do.              | Do.   |
| 224                    | Karthik D   | 114949                       | March 2006               | Do.              | Do.   |
| <b>Tenkasi:</b>        |   |                              |                          |                  |   |
| 225                    | Meeran Mohiden Faisur   | 042769                       | March 2001               | Do.              | Do.   |
| 226                    | Michaelamalan   | 1052886                      | March 2014               | Do.              | Do.   |
| 227                    | Balamurugan M   | 1058226                      | April 2012               | Do.              | Do.   |
| 228                    | Amutha K R  | 026541                       | March 1987               | Do.              | Do.   |

| சு.எண்.சி<br>எண்.      | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.    | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|------------------------|---|------------------------------|-----------------------------|------------------|---|
| (1)                    | (2)   | (3)                          | (4)                         | (5)              | (6)   |
| <b>Kanyakumari:</b>    |   |                              |                             |                  |   |
| 229                    | P. Cristy   | 011694                       | March 1987                  | S.S.L.C.         | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| <b>Private:</b>        |   |                              |                             |                  |   |
| 230                    | Rambabukumar G  | 854979                       | March 2008                  | Do.              | Do.   |
| <b>Theni :</b>         |   |                              |                             |                  |   |
| 231                    | Varsha M  | 1588846                      | March 2014                  | Do.              | Do.   |
| 232                    | Prabukamatchi. KM   | 721427                       | March 2011                  | Do.              | Do.   |
| 233                    | Jegan C   | 138279                       | March 2003                  | Do.              | Do.   |
| <b>Ramanathapuram:</b> |   |                              |                             |                  |   |
| 234                    | Mary Keerthiga S  | 857386                       | March 2008                  | Do.              | Do.   |
| 235                    | Shanmugavel S   | 100636                       | March 2010                  | Do.              | Do.   |
| 236                    | Mohamed Sahufar   | 055976                       | April 1990                  | Do.              | Do.   |
| 237                    | Seenimusthabhu  | 044760                       | March 1986                  | Do.              | Do.   |
| 238                    | Abtul Majith M  | 1506910                      | March 2014                  | Do.              | Do.   |
| 239                    | Kishanthini V   | 1105668                      | April 2017                  | Do.              | Do.   |
| 240                    | Jajjad Ahamed A   | 1114445                      | March 2016                  | Do.              | Do.   |
| 241                    | Nalleeswari M   | 107999                       | March 2010                  | Do.              | Do.   |
| 242                    | Sivanthimala S  | 064333                       | April 1994                  | Do.              | Do.   |
| 243                    | Nagarethinam C  | 067454                       | March 1995                  | Do.              | Do.   |
| <b>Madurai:</b>        |   |                              |                             |                  |   |
| 244                    | Meena Sankari N   | 112898                       | March 1992                  | Do.              | Do.   |
| 245                    | Sivanesan R   | 1185229                      | March 2011                  | Do.              | Do.   |
| 246                    | Lakshmi S   | 195261 }<br>315743 }         | April 2010 }<br>July 2010 } | Do.              | Do.   |
| 247                    | Jeyanthi G  | 124656                       | April 1998                  | Do.              | Do.   |
| 248                    | Saravanan K   | 2097922                      | March 2015                  | Do.              | Do.   |
| 249                    | Asif Igbal  | 1913775                      | March 2011                  | Do.              | Do.   |
| 250                    | Sathis Kumar M  | 171930                       | March 2009                  | Do.              | Do.   |
| 251                    | Vaitheeswari V  | 172979                       | March 2008                  | Do.              | Do.   |
| 252                    | Kavitha K   | 120253                       | April 1997                  | Do.              | Do.   |
| 253                    | Nandhakumar S   | 1201090                      | April 2012                  | Do.              | Do.   |
| 254                    | Saraswathi K  | 1601648                      | March 2014                  | Do.              | Do.   |
| 255                    | Gokulan B   | 130049                       | March 2001                  | Do.              | Do.   |
| 256                    | Barathkumar S   | 1172033                      | March 2011                  | Do.              | Do.   |
| 257                    | Chandra Mohan T K   | 512457                       | March 1979                  | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.    | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                    |
|----------------------|---|------------------------------|--------------------------|------------------|--|
| (1)                  | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)  |
| <b>Madurai—Cont.</b> |   |                              |                          |                  |  |
| 258                  | Manikandan B K  | 812393                       | March 2005               | S.S.L.C.         | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-019. |
| 259                  | Surya Prakash R   | 1255868                      | March 2013               | Do.              | Do.  |
| 260                  | Rajkumar G  | 1198323                      | April 2012               | Do.              | Do.  |
| 261                  | Rajavarman M  | 808889                       | March 2001               | Do.              | Do.  |
| 262                  | Uma E   | 1185314                      | March 2011               | Do.              | Do.  |
| 263                  | Manikumaran   | 797321                       | April 2004               | Do.              | Do.  |
| 264                  | Vignesh T   | 1628923                      | March 2014               | Do.              | Do.  |
| 265                  | Pandiselvi N  | 154357                       | March 2003               | Do.              | Do.  |
| 266                  | Jeyasudha A   | 107334                       | April 1993               | Do.              | Do.  |
| 267                  | Dhanalakshmi S  | 064060                       | March 1985               | Do.              | Do.  |
| 268                  | Subburaj N  | 097678                       | April 1992               | Do.              | Do.  |
| 269                  | Inshaf Ahamed K   | 1260627                      | March 2013               | Do.              | Do.  |
| 270                  | Devi S  | 108129                       | April 1997               | Do.              | Do.  |
| <b>Private:</b>      |   |                              |                          |                  |  |
| 271                  | Sherin Asha D   | 201470                       | April 1991               | Do.              | Do.  |
| <b>Virudhunagar:</b> |   |                              |                          |                  |  |
| 272                  | Manikandan K  | 1154466                      | March 2011               | Do.              | Do.  |
| <b>Valliyur:</b>     |   |                              |                          |                  |  |
| 273                  | Sankari S   | 853462                       | March 2008               | Do.              | Do.  |
| <b>Virudhunagar:</b> |   |                              |                          |                  |  |
| 274                  | Balaji N  | 132393                       | April 2010               | Do.              | Do.  |
| 275                  | Veeraraj V  | 129542                       | March 2009               | Do.              | Do.  |
| 276                  | Manikandan G  | 126571                       | March 2006               | Do.              | Do.  |
| 277                  | Marimuthu R   | 1170905                      | April 2012               | Do.              | Do.  |
| 278                  | Saravana Selvam K   | 078676                       | March 1996               | Do.              | Do.  |
| 279                  | Renuga Devi T   | 134121                       | March 2009               | Do.              | Do.  |
| 280                  | Jayaraman M   | 1151351                      | March 2012               | Do.              | Do.  |
| 281                  | Saraswathi V  | 116917                       | April 2004               | Do.              | Do.  |
| 282                  | Sasi Vengadesh Prabhu P   | 132076                       | March 2008               | Do.              | Do.  |
| <b>Dindigul:</b>     |   |                              |                          |                  |  |
| 283                  | Thamotharan   | 2152401                      | March 2015               | Do.              | Do.  |
| 284                  | Sambapathi P  | 1226570                      | March 2011               | Do.              | Do.  |
| 285                  | Balachandar R   | 201678                       | March 2008               | Do.              | Do.  |

| சி.என்.சி<br>எண்.      | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|------------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                    | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Dindigul—Cont.</b>  |   |                              |                          |                  |   |
| 286                    | Mayura Priya D  | 137973                       | April 1998               | S.S.L.C.         | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| <b>Nagercoil:</b>      |   |                              |                          |                  |   |
| 287                    | Santhiya A P  | 1022170                      | March 2011               | Do.              | Do.   |
| 288                    | Mohammed Shariq J   | 1022564                      | March 2015               | Do.              | Do.   |
| 289                    | Kanaka M  | 015537                       | March 1983               | Do.              | Do.   |
| 290                    | Uma Maheswari M   | 024140                       | March 1999               | Do.              | Do.   |
| 291                    | Kuganeswari S   | 032156                       | March 2003               | Do.              | Do.   |
| 292                    | Bebin S   | 1024319                      | April 2012               | Do.              | Do.   |
| 293                    | Subramanian A   | 031896                       | March 2010               | Do.              | Do.   |
| 294                    | Vijayakanth S   | 600228                       | September 2006           | Do.              | Do.   |
| 295                    | Iswarya R   | 1027979                      | March 2013               | Do.              | Do.   |
| 296                    | Jarun Babu  | 034596                       | March 2005               | Do.              | Do.   |
| 297                    | Maheshwari N  | 020845                       | April 1995               | Do.              | Do.   |
| 298                    | Sivakarthick S  | 028369                       | April 2004               | Do.              | Do.   |
| 299                    | Divya S   | 034494                       | March 2006               | Do.              | Do.   |
| 300                    | Bavin Jose R  | 1020743                      | March 2015               | Do.              | Do.   |
| 301                    | Sabarisha S   | 034046                       | March 2003               | Do.              | Do.   |
| <b>Theni:</b>          |   |                              |                          |                  |   |
| 302                    | Bhuvaneswari M  | 157325                       | March 2008               | Do.              | Do.   |
| 303                    | Kavitha K   | 146170                       | March 2005               | Do.              | Do.   |
| 304                    | Bright Jai K  | 149243                       | March 2007               | Do.              | Do.   |
| 305                    | Ignatius Johnson K  | 1238478                      | March 2013               | Do.              | Do.   |
| 306                    | Poornima Bharathi B   | 1165617                      | March 2011               | Do.              | Do.   |
| 307                    | Vignesh T   | 1175463                      | March 2017               | Do.              | Do.   |
| <b>Srivilliputhur:</b> |   |                              |                          |                  |   |
| 308                    | Senthatt (Kala) M   | 058280                       | March 1986               | Do.              | Do.   |
| <b>Tuticorin:</b>      |   |                              |                          |                  |   |
| 309                    | Uma P   | 054990                       | March 1995               | Do.              | Do.   |
| 310                    | Gurusamy J  | 077479                       | March 2009               | Do.              | Do.   |
| 311                    | Prakash S   | 5083422                      | March 2018               | Do.              | Do.   |
| 312                    | Velmani   | 079310                       | March 2004               | Do.              | Do.   |
| 313                    | Maharajan P   | 1088191                      | March 2016               | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.   | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.    | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|---------------------|---|------------------------------|-----------------------------|------------------|---|
| (1)                 | (2)   | (3)                          | (4)                         | (5)              | (6)   |
| <b>Kanyakumari:</b> |   |                              |                             |                  |   |
| 314                 | Akash J   | 1002638                      | March 2015                  | S.S.L.C.         | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| <b>Palani:</b>      |   |                              |                             |                  |   |
| 315                 | Gokulraj M  | 1242000                      | April 2012                  | Do.              | Do.   |
| <b>Periyakulam:</b> |   |                              |                             |                  |   |
| 316                 | Anbarasu M  | 1262491                      | October 2012                | Do.              | Do.   |
| <b>Nagercoil:</b>   |   |                              |                             |                  |   |
| 317                 | Vinitha Kumari M  | 018547                       | March 2009                  | Do.              | Do.   |
| 318                 | Manjesh Mohan M   | 844781 }<br>452658 }         | March 2008 }<br>June 2008 } | Do.              | Do.   |
| 319                 | Sahira Shanu F  | 013942                       | March 2009                  | Do.              | Do.   |
| 320                 | Shunmuga Sundari S A  | 022197                       | March 1995                  | Do.              | Do.   |
| 321                 | Ancy Nithi L S  | 1007596                      | March 2016                  | Do.              | Do.   |
| 322                 | Heshin DH   | 1009465                      | March 2013                  | Do.              | Do.   |
| <b>Private:</b>     |   |                              |                             |                  |   |
| 323                 | Vijin N L   | 800183                       | March 2003                  | Do.              | Do.   |
| <b>Tirunelveli:</b> |   |                              |                             |                  |   |
| 324                 | Manikandan G  | 055569                       | March 2006                  | Do.              | Do.   |
| 325                 | Perethil Pradhap Singh  | 051053061                    | March 2016                  | Do.              | Do.   |
| 326                 | Kathir M  | 1053776                      | March 2016                  | Do.              | Do.   |
| 327                 | Paramasivan M   | 033241                       | April 1990                  | Do.              | Do.   |
| 328                 | Nithya J  | 067252                       | March 2009                  | Do.              | Do.   |
| 329                 | Revathy E   | 039672                       | April 2004                  | Do.              | Do.   |
| 330                 | Uthamaraja N  | 058570                       | March 2008                  | Do.              | Do.   |
| 331                 | John Samuel J   | 060121                       | April 2004                  | Do.              | Do.   |
| 332                 | Ilakkiya P  | 1030409                      | April 2012                  | Do.              | Do.   |
| 333                 | Saravana Ganesh T   | 057100                       | March 2006                  | Do.              | Do.   |
| 334                 | Jeyarani M  | 036441                       | March 2007                  | Do.              | Do.   |
| 335                 | Panneer M   | 408368                       | March 1983                  | Do.              | Do.   |
| 336                 | Kausalya P  | 1049810                      | March 2011                  | Do.              | Do.   |
| 337                 | Sindha Mohamed Nizan A  | 201405                       | March 1995                  | Do.              | Do.   |
| 338                 | Maha Vishnu C   | 1075037                      | March 2015                  | Do.              | Do.   |
| 339                 | Muthulakshmi S  | 030871                       | April 1998                  | Do.              | Do.   |
| 340                 | Iyappan E   | 059831                       | April 2004                  | Do.              | Do.   |
| 341                 | Mukerjee C  | 039236                       | April 1992                  | Do.              | Do.   |



| சி.என்.சி<br>எண்.               | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|---------------------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                             | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Tirunelveli—Cont.</b>        |   |                              |                          |                  |   |
| 342                             | Siva Sankar R   | 855206                       | March 2009               | S.S.L.C.         | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 343                             | Makdoom Rashid S  | 1055288                      | March 2017               | Do.              | Do.   |
| 344                             | Jansirani P   | 056471                       | March 2007               | Do.              | Do.   |
| 345                             | Rahul S   | 1047712                      | March 2011               | Do.              | Do.   |
| 346                             | Rajiv Sundara Kanian A  | 067022                       | March 2005               | Do.              | Do.   |
| 347                             | Dhanalakshmi T  | 038093                       | April 1997               | Do.              | Do.   |
| 348                             | Vignesh P   | 1035534                      | March 2016               | Do.              | Do.   |
| 349                             | Sakthi Sankar P   | 1054009                      | March 2016               | Do.              | Do.   |
| 350                             | Irene Soundarya C   | 805676                       | March 2010               | Do.              | Do.   |
| 351                             | Muthu Krishnan P  | 029652                       | March 1999               | Do.              | Do.   |
| 352                             | Dharmaraj M   | 045162                       | March 2000               | Do.              | Do.   |
| 353                             | Rose Mohan M  | 1057052                      | April 2012               | Do.              | Do.   |
| 354                             | Adhithya J  | 058870                       | March 2005               | Do.              | Do.   |
| 355                             | Avudai Parvathi J   | 060040                       | March 2008               | Do.              | Do.   |
| 356                             | Prasanna S P  | 853775                       | March 2007               | Do.              | Do.   |
| 357                             | Divya S   | 1066861                      | March 2013               | Do.              | Do.   |
| 358                             | Sangeetha R   | 019498                       | March 2008               | Do.              | Do.   |
| 359                             | Lakshman Vignesh M  | 804027                       | March 2006               | Do.              | Do.   |
| 360                             | Muthulakshmi C  | 031155                       | March 1983               | Do.              | Do.   |
| 361                             | Samuel Bentson J  | 060052                       | April 2004               | Do.              | Do.   |
| 362                             | Nisha Parveen B   | 067777                       | March 2008               | Do.              | Do.   |
| <b>Sivagangai:</b>              |   |                              |                          |                  |   |
| 363                             | Thirumurugan P  | 1189076                      | March 2013               | Do.              | Do.   |
| <b>Private:</b>                 |   |                              |                          |                  |   |
| 364                             | Anandan M   | 083477                       | March 2001               | Do.              | Do.   |
| <b>Tirunelveli<br/>Private:</b> |   |                              |                          |                  |   |
| 365                             | Vishnu Shivavel K   | 1040763                      | March 2015               | Do.              | Do.   |
| <b>Private:</b>                 |   |                              |                          |                  |   |
| 366                             | Gna Prakasam J  | 1039287                      | April 2012               | Do.              | Do.   |
| <b>Sivagangai:</b>              |   |                              |                          |                  |   |
| 367                             | Balakrishnan S  | 117397                       | March 2010               | Do.              | Do.   |
| 368                             | Manimaran B   | 113461                       | March 2009               | Do.              | Do.   |
| 369                             | Pothumani K R   | 098292                       | March 2002               | Do.              | Do.   |

| சி.என்.சி<br>எண்.       | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம்.       | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|-------------------------|---|------------------------------|--------------------------------|------------------|---|
| (1)                     | (2)   | (3)                          | (4)                            | (5)              | (6)   |
| <b>Sivagangai—Cont.</b> |   |                              |                                |                  |   |
| 370                     | Arockia Shamiy A  | 123436                       | March 2010                     | S.S.L.C.         | ந.க. எண்.200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 371                     | Arul Selvi R  | 054466 }<br>467572 }         | March 1989 }<br>October 1989 } | Do.              | Do.   |
| 372                     | Shanmugam S   | 047905                       | March 1985                     | Do.              | Do.   |
| 373                     | Vimalraam VM  | 1181197                      | March 2013                     | Do.              | Do.   |
| 374                     | Avinash   | 2029719                      | March 2019                     | Do.              | Do.   |
| <b>Private:</b>         |   |                              |                                |                  |   |
| 375                     | A. Syedau Fathma  | 1167171                      | March 2016                     | Do.              | Do.   |
| <b>Sivakasi:</b>        |   |                              |                                |                  |   |
| 376                     | Elamparithi P   | 125730                       | March 2002                     | Do.              | Do.   |
| 377                     | Radhika M   | 142142                       | March 2010                     | Do.              | Do.   |
| 378                     | Alagurani B   | 139291                       | March 2008                     | Do.              | Do.   |
| <b>Virudhunagar:</b>    |   |                              |                                |                  |   |
| 379                     | Sankar K  | 086080                       | April 1998                     | Do.              | Do.   |
| 380                     | Palraja S   | 5135587                      | March 2018                     | Do.              | Do.   |
| 381                     | Savurali A  | 053417                       | March 1976                     | Do.              | Do.   |
| 382                     | Selvi M   | 065227                       | March 1987                     | Do.              | Do.   |
| 383                     | Mahesh Sarathi S  | 080131                       | April 1997                     | Do.              | Do.   |
| 384                     | Venkata Subbaraj S  | 053137                       | March 1977                     | Do.              | Do.   |
| 385                     | Sundararaj M  | 091314                       | April 1997                     | Do.              | Do.   |
| 386                     | Nageswari   | 118059                       | April 2004                     | Do.              | Do.   |
| 387                     | Kirubananthan   | 1155194                      | April 2012                     | Do.              | Do.   |
| <b>Tiruchendur:</b>     |   |                              |                                |                  |   |
| 388                     | Sabeena Mercy J   | 1099456                      | March 2014                     | Do.              | Do.   |
| 389                     | Kohila Pratty R   | 079787                       | April 2004                     | Do.              | Do.   |
| <b>Srivilliputhur:</b>  |   |                              |                                |                  |   |
| 390                     | Muthiah R   | 127186                       | April 2004                     | Do.              | Do.   |
| 391                     | Karthikeyan R   | 147653                       | March 2009                     | Do.              | Do.   |
| <b>Uchilampatti:</b>    |   |                              |                                |                  |   |
| 392                     | Eswaramoorthi S   | 1598590                      | March 2014                     | Do.              | Do.   |
| 393                     | Veerabuthiran K   | 119069                       | March 2000                     | Do.              | Do.   |
| 394                     | Karthickbala E  | 2099943                      | March 2015                     | Do.              | Do.   |
| 395                     | Raveena R   | 1174026                      | March 2011                     | Do.              | Do.   |
| 396                     | Jeevanantham S  | 1239696                      | March 2013                     | Do.              | Do.   |
| 397                     | Arun Prakash R  | 1589922                      | March 2014                     | Do.              | Do.   |

| சிடென்.சி<br>எண்.          | மாணவர்/மாணவி பெயர்,<br>பள்ளியின் பெயர் மற்றும்<br>கல்வி மாவட்டம். | பதிவு /<br>சான்றிதழ்<br>எண். | மாதம் மற்றும்<br>வருடம். | தேர்வின் விவரம். | கடித எண்ணும், தேதியும்.                     |
|----------------------------|---|------------------------------|--------------------------|------------------|---|
| (1)                        | (2)   | (3)                          | (4)                      | (5)              | (6)   |
| <b>Uchilampatti:—Cont.</b> |   |                              |                          |                  |   |
| 398                        | Murugan C   | 096754                       | April 1992               | S.S.L.C.         | ந.க. எண் 200005/பி6(1)/2019,<br>23-10-2019. |
| 399                        | Karpoora Sundara Pandian  | 160531                       | March 2007               | Do.              | Do.   |
| 400                        | Vivek M   | 1597021                      | March 2014               | Do.              | Do.   |
| <b>Thuckalay:</b>          |   |                              |                          |                  |   |
| 401                        | Sahaya Antini Mary<br>Nirmala A                                   | 04087                        | March 1979               | Do.              | Do.   |
| 402                        | Ramesh R  | 005397                       | April 1994               | Do.              | Do.   |
| 403                        | Reshmi C  | 1006509                      | March 2015               | Do.              | Do.   |
| 404                        | Ajith A   | 1001168                      | April 2012               | Do.              | Do.   |

**செ. அமுதவல்லி,**  
செயலாளர்,  
மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுமம் மற்றும்  
இணை இயக்குநர் (பணியாளர்),  
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,  
சென்னை-600 006.